



# LGB FORGE LIMITED

Admin Office : 8/1238, Trichy Road,  
Coimbatore - 641 018.  
Tel : 0422 4951884

<b>BSE Limited</b> Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai 400 001  Script Code: <b>533007</b>	<b>The National Stock Exchange Of India Ltd</b> "Exchange Plaza" Bandra Kurla Complex Bandra (E), Mumbai 400 051  Symbol: <b>LGBFORGE</b>
---	--

LGBFORGE/SEC/EXCHANGE

December 29, 2021

Dear Sirs,

**Sub: Submission of copies of newspaper advertisement for publication of Un-Audited Financial Results of the Company for the quarter / half year ended September 30, 2021.**

Please find enclosed herewith copies of the newspaper advertisement clippings with regard to publication of Un-Audited Financial Results of the Company for the quarter/half year ended September 30, 2021.

Kindly take the same on record.

Thanking You,  
Yours faithfully,  
For LGB Forge Limited

R. Ravi  
Company Secretary & Compliance Officer  
ACS No: 23125

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மொத்தம்

# ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கலா?

## தனிப்படை போலீசார் தீவிர வேட்டை!

விழுந்தால், டிசம்பர் 28-ஆக வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மொத்தம் பெறக்கூடிய அடையாளம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வந்ததையடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைவராக வாங்கி விட்டார். டெல்லியில் அவர் பதுங்கலாகலாம் என்று கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மாவட்ட குற்றப்பிரிவு ஒன்றை வெளியே அனுப்பி வைக்கவேண்டி கோரியும், மாவட்ட தலைவர் கமிட்டி மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தனியாக இப்பொழுது கோவைக்கு ராஜி சதவம் கிடைத்துள்ளது. முக்கிய அரிசியில் கட்சி பிரிவுகள் துணையுடன் அவர் அங்கு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் கே.டி.பா.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை கோட்டு நடந்து வருகிறது. ஸ்டீலில் விபத்தாக, உடலுள் என தாமிரமும் முழுமையும் பாலாஜி ராஜேந்திர பாலாஜி வேலைக்காக பணம் பெற்று தரக்கூடிய புகார் கள் வந்த வண்ணம் உள்ளன. முன்னாள் அமைச்சர் கே.டி.பா.ராஜேந்திர பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மொத்தம் பெறக்கூடிய புகார் கள் தாமிரமும் முழுமையும் பாலாஜி ராஜேந்திர பாலாஜி வேலைக்காக பணம் பெற்று தரக்கூடிய புகார் கள் வந்த வண்ணம் உள்ளன. முன்னாள் அமைச்சர் கே.டி.பா.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை கோட்டு நடந்து வருகிறது.



திருவாரூர் பெருந்தேவியில் பரமத நதர் சன்னிதில் உள்ள கண்ணாடி ஆண்டின் அழைப்பில் கலந்துகொண்ட போலீசார்

மாவட்ட குற்றப்பிரிவு ஒன்றை வெளியே அனுப்பி வைக்கவேண்டி கோரியும், மாவட்ட தலைவர் கமிட்டி மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.



கனம் செயல்படுவோர் சரணம்

இந்த நிலையில் முன்னாள் கே.டி.பா.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை கோட்டு நடந்து வருகிறது.



கனம் செயல்படுவோர் சரணம்

# ரூ.33.99 கோடி வரியை மறைத்த வியாபாரிகள்!

## சேலம் வணிக வரித்துறை நடவடிக்கை!!

சேலம், டிசம்பர் 28-ஆக, ரூ.33 கோடி ரூபாய் மீறும் தரப்பு ரி. மாவட்ட வட்டணை சேர்த்து 85 வணிகர்கள் தீவிர செயல்பட்டனர். இதில் ஒரு வணிக வரித்துறை நடவடிக்கை எடுத்தது. சேலம் வணிக வரித்துறை நடவடிக்கை எடுத்தது. சேலம் வணிக வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

சேலம், டிசம்பர் 28-ஆக, ரூ.33 கோடி ரூபாய் மீறும் தரப்பு ரி. மாவட்ட வட்டணை சேர்த்து 85 வணிகர்கள் தீவிர செயல்பட்டனர். இதில் ஒரு வணிக வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

சேலம், டிசம்பர் 28-ஆக, ரூ.33 கோடி ரூபாய் மீறும் தரப்பு ரி. மாவட்ட வட்டணை சேர்த்து 85 வணிகர்கள் தீவிர செயல்பட்டனர். இதில் ஒரு வணிக வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

# மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு...

1-ம் பக்கத்தொடர்ச்சி மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு...

மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு...

மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு...



கனம் செயல்படுவோர் சரணம்

# அருள்வாக்கு பெண் சாமியாருக்கு ஈரோடு போலீசார் வலைவிச்சு!

ஈரோடு, டிசம்பர் 28-ஆக, அருள்வாக்கு பெண் சாமியாருக்கு ஈரோடு போலீசார் வலைவிச்சு!

ஈரோடு, டிசம்பர் 28-ஆக, அருள்வாக்கு பெண் சாமியாருக்கு ஈரோடு போலீசார் வலைவிச்சு!



கனம் செயல்படுவோர் சரணம்



கனம் செயல்படுவோர் சரணம்

கனம் செயல்படுவோர் சரணம்... கனம் செயல்படுவோர் சரணம்... கனம் செயல்படுவோர் சரணம்...

கனம் செயல்படுவோர் சரணம்... கனம் செயல்படுவோர் சரணம்... கனம் செயல்படுவோர் சரணம்...

# 1-ம் பக்கத்தொடர்ச்சி...

1-ம் பக்கத்தொடர்ச்சி... 1-ம் பக்கத்தொடர்ச்சி... 1-ம் பக்கத்தொடர்ச்சி...

1-ம் பக்கத்தொடர்ச்சி... 1-ம் பக்கத்தொடர்ச்சி... 1-ம் பக்கத்தொடர்ச்சி...

# அரிவாளால் வெட்டி உயிரோடு தாயை தீவரத்து எரித்த மகன்!

அரிவாளால் வெட்டி உயிரோடு தாயை தீவரத்து எரித்த மகன்! அரிவாளால் வெட்டி உயிரோடு தாயை தீவரத்து எரித்த மகன்!

அரிவாளால் வெட்டி உயிரோடு தாயை தீவரத்து எரித்த மகன்! அரிவாளால் வெட்டி உயிரோடு தாயை தீவரத்து எரித்த மகன்!

# போங்கல் பரிசு:

# நியாய விலைக்கடைகள் ஜனவரி 7-ல் செயல்படும்!

## அரசு அறிவிப்பு!!

சென்னை, டிசம்பர் 28-ஆக, போங்கல் பரிசு நியாய விலைக்கடைகள் ஜனவரி 7-ல் செயல்படும்!


சென்னை, டிசம்பர் 28-ஆக, போங்கல் பரிசு நியாய விலைக்கடைகள் ஜனவரி 7-ல் செயல்படும்!

# காங்கிரஸ் நிறுவன தினம்:


# சோனியா ஏற்றிய கடசிக்கொடி கீழே விழுந்ததாக பரபரப்பு!

சோனியா ஏற்றிய கடசிக்கொடி கீழே விழுந்ததாக பரபரப்பு! சோனியா ஏற்றிய கடசிக்கொடி கீழே விழுந்ததாக பரபரப்பு!

சோனியா ஏற்றிய கடசிக்கொடி கீழே விழுந்ததாக பரபரப்பு! சோனியா ஏற்றிய கடசிக்கொடி கீழே விழுந்ததாக பரபரப்பு!



சோனியா



சோனியா

# உசிரும்பட்டி அருகே பிறந்து 5 நாடளே ஆன பெண் சிசு கொலையா?

## போலீஸ் விசாரணை!

போலீஸ் விசாரணை! உசிரும்பட்டி அருகே பிறந்து 5 நாடளே ஆன பெண் சிசு கொலையா? போலீஸ் விசாரணை!

போலீஸ் விசாரணை! உசிரும்பட்டி அருகே பிறந்து 5 நாடளே ஆன பெண் சிசு கொலையா? போலீஸ் விசாரணை!

Particulars	Quarter ended			Year ended 31.03.2021
	30.09.2021	30.06.2021	30.03.2021	
1 Total Income from operations				
2 Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	3,634.36	2,688.11	2,990.66	9,212.60
3 Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	155.13	63.65	124.00	343.35
4 Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	155.13	63.65	124.00	343.35
5 Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	155.13	63.65	124.00	343.35
6 Equity Share Capital	2,382.02	2,382.02	2,382.02	2,382.02
7 Earnings Per Share (of Rs.1/- each) (not annualised)				
(a) Basic	"0.06	"0.03"	"0.05"	0.14
(b) Diluted	"0.06	"0.03"	"0.05"	0.14

# Giants hitch a ride on the green road

Conventional conglomerates are tying up with new-age companies in the sustainability space

JYOTI MUKUL  
New Delhi, 28 December



Company	Tie-up with	Purpose
<b>RIDING THE GREEN WAVE</b>		
<b>RELIANCE GROUP</b>		
■ Jio-bp	Mahindra	Charging solutions for Mahindra vehicles & RIL's captive fleet
■ Reliance New Energy Solar	Sterling & Wilson	EPC business in green power generation
■ Reliance BP Mobility Ltd	BluSmart	Green energy solutions for Jio-bp branded outlets and fuel retailing business
<b>OTHERS</b>		
■ Larsen & Toubro	ReNew Power	Green hydrogen
■ Bharti Airtel	Avaada Energy	Solar power sourcing
■ M G Motor India	Attero	EV battery recycling

India's traditional companies are now moving full scale into the renewable and alternative energy space that had been dominated by smaller players over the past decade. Companies such as government-owned NTPC and the Adani and the Tata groups restructured their businesses well in time to become major players in the green space. At the same time, other conventional companies, such as Larsen & Toubro and Reliance Industries Ltd (RIL), which have a presence both in the energy sector as well as myriad other activities — construction, technology and retailing — are tying up with new-age companies to hitch a ride to a greener path.

These tie-ups in the sustainability space range from putting up green energy plants to actual generation from renewable power and then storing and transporting it. In the same link, there is the alternative automotive fuel space where tie-ups are largely around charging facilities or developing newer technologies such as green hydrogen and electrolyzers.

On December 8, Jio-bp, for instance, signed a memorandum of understanding (MoU) with the Mahindra group for electric vehicles (EVs) and low-carbon solutions. The MoU also covers evaluating charging solutions by Jio-bp for Mahindra vehicles, including electric three- and four-wheelers, quadricycles and e-SCV (small commercial vehicles — sub 4 tonne). This would include the RIL group's captive

fleets and the Mahindra group's last-mile mobility vehicles.

Six days after the RIL-Mahindra announcement, L&T made public its partnership with Nasdaq-listed SPAC ReNew Power. This partnership will focus on the green hydrogen business in India. Earlier in October, RIL signed definitive agreements with Shapoorji Pallonji and Company Private Ltd (SPCL), Khurshed Daruvala and Sterling & Wilson Solar Ltd (SWSL) to acquire a 40 per cent stake post-money in SWSL through a series of transactions.

In March, telecom major Bharti Airtel picked up an 8.53 per cent stake in a solar power company of Avaada Energy in Maharashtra. The stake purchase helped Bharti to source 21.32 Mw of solar power from Avaada MHBuldhana under the group-captive arrangement.

The Sterling & Wilson deal brought the construction or engineering, procurement and construction (EPC) piece into the business of Reliance New Energy Solar Ltd (RNESL), a new group company, just as the L&T deal with ReNew brought an EPC player and generator together. The two

deals, however, are different in their structure and scope since RNESL will be investing ₹2,850-crore worth of equity in the Shapoorji Pallonji group company, while L&T and ReNew will jointly develop, own, execute and operate green hydrogen projects in India.

RIL has also tied up with Gurugram-based electric mobility and e-charging company BluSmart for using green energy for electric mobility. This tie-up has been done by Reliance BP Mobility Ltd (RBML) for Jio-bp branded outlets and fuel retailing business. Bp later (on September 30) announced an investment of \$13 million in BluSmart.

For the Shapoorji Pallonji group, the tie-up might have been more out of compulsion since there is a huge debt sitting on its balance sheets, but the other deals were neither out of compulsion for the smaller partners nor did they come cheap. In fact, there are broadly two reasons the traditional companies are picking up smaller partners. These tie-ups give them not only a foothold in the huge green energy and alternative fuel space but also help improve their ESG (environment, social and governance) scores without much ado, allowing them access to better financing options. This holds true for corporations that do not really want to go headlong into the green power business, as purchasing a small stake, such as the Bharti-Avaada deal, helps them reduce their carbon footprint.

Then there are partnerships like that of MG Motor India, which announced its EV battery recycling collaboration with Rohan and Nitin Gupta-founded Attero. The two partners announced the successful recycling of MG's first lithium-ion (Li-ion) EV battery, and the metal extracts and various other commodities from the process will be used for new batteries. The move, MG Motor India said, will augment "its initiatives to strengthen EV ecosystem, essentially making it greener


and sustainable".

According to Nitin Gupta, CEO and co-founder, Attero Recycling, their technology holds the key to help the country transition from a linear to a circular economy. "We have the technology that enables us to extract almost 99 per cent of all metals from a Li-ion battery and we envision making India *atmanirbhar* (self-reliant) in precious metals such as copper, lithium and cobalt through these processes." MG had earlier also tied up with CleanMax to supply 4.85 MW of wind-solar hybrid power to MG's manufacturing facility in Halol, Gujarat.

From simple solar and wind power generation to more advanced avenues of battery storage and cloud-based EV charging solutions and hydrogen fuel, companies find there is immense scope to choose their sustainability path. Green hydrogen, for instance, is produced by splitting water into hydrogen and oxygen in an electrolyser. If the process uses renewable-powered electricity, it is considered green hydrogen. The government is targeting the use of green hydrogen as an alternative in industries such as refineries, fertilisers, steel and transport. These sectors are considered "hard-to-abate" since bringing down their carbon footprint is tedious.

Companies, countries and communities are, in fact, increasingly finding that there is little time to waste in the sustainability business, not just because extreme climate incidents are increasing and putting lives and businesses at risk but also because conventional companies can no longer afford to ignore the green path. Foraying into newer areas of the sustainability business is, therefore, an essential part of the business development plans of large Indian conglomerates and there is no quicker way to do that than pick up stakes or make other kinds of arrangements with companies that are into green energy, the EV value chain and other alternative fuel technologies.

## India's third Covid outbreak may be intense but short



BHUMA SHRIVASTAVA  
28 December

India may see a spurt in the Covid-19 growth rate within days and head into an intense but short-lived virus wave as the highly-infectious omicron variant moves through the crowded nation of almost 1.4 billion.

"It is likely that India will see a period of explosive growth in daily cases and that the intense growth phase will be relatively short," Paul Kattuman, professor at the Judge Business School at the University of Cambridge which has developed a Covid-19 India tracker, wrote in an email.

"New infections will begin to rise in a few days, possibly within this week," he said, adding that it was hard to predict how high the daily cases could go. Kattuman and his team of researchers, developers of the India Covid tracker, are seeing a sharp rise in infection rates across India. The tracker spotlighted six states as a "significant concern" in a December 24 note, with adjusted growth rate of new cases exceeding 5 per cent. This had expanded to 11 states by December 26, according to the tracker, which corrects for "day of the week effects" and other variations.

India, which has confirmed 34.8 million infections and 480,290 deaths so far, is already gearing up to deal with another massive outbreak even though only 653 cases of the highly-mutated omicron have been identified so far.

BLOOMBERG

PART-11

## Charaiveti: An academic's journey



The day we arrived at Cambridge, the British Council put us up in a hotel for three days and asked us to find accommodation



PRANAB BARDHAN

At age twenty-three, after a brief stint of teaching at Calcutta University, I, accompanied by Kalpana (Bose), proceeded to Britain on a Commonwealth Scholarship. The scholars from different parts of India were asked to assemble in Delhi, from where we were to take the international flight. The only experience I had of an air flight before was when I flew from Kolkata to Guwahati, representing Calcutta University in an inter-university debating competition. That flight experience had not been good, as our propeller-driven Dakota plane had hit a supposed 'air pocket'. So I had some unnecessary trepidation for the long Delhi-London flight.

A few months before I went to Delhi, Jagdish Bhagwati, already a star economist, had written an article in EW advocating the case for devaluation of the Indian rupee, to which I wrote a kind of counter, arguing for a more general policy. When Jagdish read it in EW, he enquired with Sachin Chaudhuri who I was. I got a message from Chaudhuri that as I was soon to be in Delhi, Jagdish wanted to see me there. In Delhi, he (and his

about this, he persuaded the administrators to switch my scholarship to Cambridge University. In the university, a college then had to be chosen. Amartya-da who was a Fellow at Trinity College told me that all the seats in the college that year were already taken; he introduced me to a Fellow at Pembroke College who then arranged for my admission there. Kalpana got admission at Newnham College.

The day we arrived at Cambridge, the British Council put us up in a hotel for three days, and asked us to find some accommodation ourselves in that period. We went to a housing office which gave us a list of rental vacancies. We took that list and went to several places, but everywhere they said that there was no vacancy. We went back to the housing office, and they were (apparently) puzzled, as their office was supposed to be notified whenever a vacancy was filled. After a couple of days of futile search it suddenly dawned on me that the landladies simply did not like how we looked.

On the third day of search we gave up on the housing office lists; someone in the Economics Department advised me to look into the rental ads in the local evening newspaper, *Cambridge News*.

In some of the Cambridge cinema halls they'd often have film retrospectives of various European directors and twice or thrice every week I used to steal away from my desk to watch movies

After a couple of failed searches from the ads there, I chanced upon an ad which at the end added a significant expression which I have not forgotten to this day: it said "No petty restrictions". We rushed there even though it was a bit far from the campus, and immediately got a bed-sitter for us to stay in. The house was a bit dingy, and on weekends there were loud parties and splashes of vomit in some crannies, but for us "No petty restrictions" was a great relief. We needed lots of coins to feed into the machines for gas fire in our room and for heating the water for the shower. Several times in the middle of the shower money ran out and cold water started coming out relentlessly and you had to jump out. There was a common kitchen with a stove to share with the other tenants on the floor. I remember a Nigerian co-tenant took hours to get his meat "properly" cooked; while waiting for him to finish, I'd be regaled by him with stories about Nigeria (including how his Igbo community people were "superior" to the northern Nigerians — this, incidentally, was the time just before the Igbos in Biafra seceded from Nigeria and a devastating civil war ensued).

Another co-tenant, a sweet French girl named Claudine, once got me into trouble. One day she frantically came to me asking for help in kicking out a 'guest'

in her room who was obviously overstaying his welcome. Since my childhood I have always, I think prudently, tried to avoid situations where there was a possibility of fights, particularly with bigger fellows, but here I was with a 'damsel in distress' appealing for help. So very gingerly I went to her room (imagining to myself the scenes where Charlie Chaplin fought with big men in some of his films). To my good fortune, the man in her room, quite drunk, eyed me closely, grabbed a bottle, and left the room cursing both of us all the while.

Cambridge is a beautiful city, so the outside made up for much of the drabness of our living arrangements. In any case to save on heating costs we both spent much of the day and the evening in libraries and other university spaces where there was central heating. Later I found out how some other people, financially constrained like us, saved on heating costs.

In some of the Cambridge cinema halls they'd often have film retrospectives of various important European directors, which I had missed in Kolkata. Twice or thrice every week I used to steal away from my desk in the library to watch movies in the matinee show, which were cheaper than the regular shows. The halls at that hour were largely empty, except for some old people who had found out that given the senior discounts for the matinee show, they were a much cheaper source of warmth than heating their own homes in the damp cold of Cambridge. Thus many an afternoon in those dark halls, amidst a symphony of snoring pensioners, I undauntedly concentrated on the sublime films.

In Kolkata, the film societies often showed more-easily-available East European films, usually involving grim, but occasionally gripping, stories of heroic life struggles under Nazi occupation. (I realised much later that some of these stories were also indirect protests of the directors against the then Soviet domination in their countries. This was the case, for example, in some of the films of the great Polish director, Andrzej Wajda; his father was among the thousands of Polish officers killed in Katyn forest by Stalin's secret police.)

So in Cambridge I came upon what can be called an 'abundanza' of European art films. To borrow the words of the Irish writer John Banville, for me it was an "opulent pleasure garden where I sipped and sucked, dazed as a bumblebee in full-blown summer" (though Banville's context was exploring a lover's body).

The author is Professor of Graduate School at University of California, Berkeley. The article was first published in the blog 3Quarks Daily

Corrigendum: Please refer to public notice issued by kopran limited on 27th December, 2021 in this newspaper, the Post Preferential issue (fully diluted) shares of Oricon Enterprises Ltd. should be read as 6217183

### Business Standard CHENNAI EDITION

Printed and Published by 5 Jayaram on behalf of Business Standard Private Limited and printed at MNS Printers Private Ltd, 76/1, Noombal Village, Poonamallee High Road, Velappanchavadi, Chennai-600 077 and published at Business Standard Private Limited, C/O. Regus City Centre, Level 6, 10/11, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004

Editor : Shailesh Dobhal

RNI No:70127/1998

Readers should write to the editor at feedback@bsmail.in

Ph:044-24322608, Fax: +91-44-24320094

For Subscription and Circulation enquiries please contact:

Ms. Mansi Singh

Head-Customer Relations

Business Standard Private Limited, H/4 & 1/3 Building H-Paragon Centre, Opp. Birla Centurio, PB Marg, Worli, Mumbai - 400013

E-mail: subs\_bs@bsmail.in

"or sms, REACHBS TO 57575

DISCLAIMER News reports and feature articles in Business Standard seek to present an unbiased picture of developments in the markets, the corporate world and the government. Actual developments can turn out to be different owing to circumstances beyond Business Standard's control and knowledge. Business Standard does not take any responsibility for investment or business decisions taken by readers on the basis of reports and articles published in the newspaper. Readers are expected to form their own judgement.

Business Standard does not associate itself with or stand by the contents of any of the advertisements accepted in good faith and published by it. Any claim related to the advertisements should be directed to the advertisers concerned.

Unless explicitly stated otherwise, all rights reserved by M/S Business Standard Pvt. Ltd. Any printing, publication, reproduction, transmission or dissemination of the contents, in any form or by any means, is prohibited without the prior written consent of M/S Business Standard Pvt. Ltd. Any such prohibited and unauthorised act by any person/legal entity shall invite civil and criminal liabilities.

No Air Surcharge

BOOK YOUR COPY

Call 022 4027 5432

SMS reachbs to 57575

Email us at

order@bsmail.in

Business Standard

Insight Out

<b>LGB FORGE LIMITED</b>				
Registered Office: 6/16/13 Krishnarayapuram Road, Ganapathy, Coimbatore-641 006				
Ph : 0422 2532325 Fax: 0422 2532333 Email id: secretarial@lgforge.com Website: www.lgforge.com				
CIN: L27310TZ2006PLC012830				
STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER/HALF YEAR ENDED 30.09.2021				
Particulars	Quarter ended			Year ended
	30.09.2021 Unaudited	30.06.2021 Unaudited	30.09.2020 Unaudited	31.03.2021 Audited
1 Total Income from operations	3,634.36	2,688.11	2,390.86	9,212.60
2 Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary Items)	155.13	63.65	124.00	343.35
3 Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)	155.13	63.65	124.00	343.35
4 Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	155.13	63.65	124.00	343.35
5 Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive income (after tax)]	155.13	63.65	124.00	387.65
6 Equity Share Capital	2,382.02	2,382.02	2,382.02	2,382.02
7 Earnings Per Share (of Re. 1/- each) (*not annualised)				
(a) Basic	*0.06	0.03*	0.05*	0.14
(b) Diluted	*0.06	0.03*	0.05*	0.14

Note:  
1. The above is an extract of the detailed format of Quarterly/Half-yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Half-yearly Financial Results are available on the websites of the Stock Exchanges on which shares of the Company are listed, namely, www.bseindia.com, www.nseindia.com and also available on the Company's website www.lgforge.com.

By Order of the Board  
for **LGB FORGE LIMITED**  
(V.RAJIVRATHAN)  
Managing Director  
DIN : 00156787

Coimbatore  
25.12.2021

<b>Archean Chemical Industries Limited</b> (Formerly known as Archean Chemical Industries Private Limited)					
CIN: U24298TN2009PLC072270					
Regd Office: No.2, North Crescent Road, T Nagar, Chennai - 600 017					
Regulation 52 (8), read with Regulation 52 (4), of the SEBI (LODR) Regulations, 2015					
Statement of Unaudited Standalone Financial Results for the period ended September 30, 2021					
(Rs. in Lakhs)					
Sl. No.	Particulars	Quarter ended September 30, 2021 Unaudited	Year ended March 31, 2021 Audited		
1.	Total Income from Operations	25,732.23	75,478.99		
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	5,339.67	9,047.59		
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	5,339.67	9,047.59		
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	3,937.81	6,658.66		
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	3,928.88	6,636.20		
6.	Paid up Equity Share Capital	1,926.67	1,926.67		
7.	Reserves (excluding Revaluation Reserve)	11,220.64	5,471.10		
8.	Securities premium account	15,085.52	15,085.52		
9.	Net worth	13,147.31	7,397.77		
10.	Paid up Debt Capital / Outstanding Debt	98,138.41	97,592.82		
11.	Outstanding Redeemable Preference Shares	-	-		
12.	Debt Equity Ratio in times	7.49	13.23		
13.	Earnings per Share (of Rs.2/- each) (for continuing and discontinued operations) Basic and Diluted	3.81	6.45		
14.	Capital Redemption Reserve	-	-		
15.	Debt Redemption Reserve	-	-		
16.	Debt Service Coverage Ratio (without considering the exceptional items)	2.12	1.64		
17.	Interest Service Coverage Ratio	2.30	1.42		

Notes:  
1. Archean Chemical Industries Limited (formerly known as Archean Chemical Industries Private Limited) was incorporated on July 14, 2009. The Company is into manufacturing of Marine Chemicals. The manufacturing location is at Gujarat. On December 15, 2021, the Company has changed from private limited to public limited company.  
2. These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules 2015 (IndAS) prescribed under Section 133 of the Companies Act 2013 and other recognised accounting practices and policies to the extent applicable.  
3. The Company is primarily engaged in the business of manufacture of marine chemicals which is considered as one reportable segment and hence, no separate additional disclosures of segment information is required to be made under Ind AS 108 - Operating Segments.  
4. The statement of financial results includes the results for the quarter ended September 30, 2021 being the balancing figure between year to date figures up to the half year of the current financial year and quarter ended June 30, 2021 of current financial year which were approved by the Board of Directors of the Company.  
5. Earnings per share:  
- Earnings per equity share for the quarter ended September 30, 2021 and for half year ended September 30, 2021 and September 30, 2020 have not been annualised.  
- Pursuant to reporting date, the shareholders vide their EGM resolution dated November 15, 2021 had approved the equity shares split in the ratio of 1:5 with face value revised from Rs. 10 per share to Rs. 2 share and the allotment done on December 16, 2021. Accordingly the EPS figures for current and comparative periods have been adjusted retrospectively.  
6. Previous year/ period figures have been regrouped wherever necessary.

For and on behalf of the Board of Directors

P.RANJIT  
Managing Director  
DIN: 01952929

Place : Chennai  
Date : December 27, 2021